

## பத்மனாபபுரம் நகராட்சி

பத்மனாபபுரம் நகர் மன்றத்தின் அவசர கூட்டம் 2020-ம் வருடம் செப்டம்பர் மாதம் 30-ம் தேதி புதன் கிழமை காலை 11.30 மணிக்கு நகராட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற கூட்ட நடவடிக்கைகள் விபரம் மற்றும் அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரங்கள் பின்வருமாறு.

## பொருட்கள்

1) நகராட்சி நிர்வாக ஆணையர் சென்னை அவர்களின் கடிதம் ந.க.எண். 8763/2020/ஆர் 2 நாள் 29/09/2020 உடன் இணைத்து வரப்பெற்ற அரசாணை எண்.298 ந.நி.(ம)கு.வ.துறை நாள் 02/09/2020 நகர்மன்றத்தின் பார்வைக்கும் ஒப்புதலுக்கும் வைக்கப்படுகிறது.

மேலும் நகராட்சி நிர்வாக ஆணையர், சென்னை அவர்களின் கடிதத்தில் ஊரடங்கு காலத்தில் செயல்படாத ஆண்டு குத்தகை இனங்கள், கடைகள் மற்றும் ஸ்டால் கடைகள் 01/04/2020 முதல் 31/05/2020 வரை இரண்டு மாதங்களுக்கு கேட்பு தொகை தள்ளுபடி செய்ய உரிய கேட்பு பட்டியல் தயார் செய்து நகர்மன்ற பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெற தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்நகராட்சிக்குச் சொந்தமான ஆண்டு குத்தகை இனங்கள் கடைகள் மற்றும் ஸ்டால் கடைகளுக்கு 01/04/2020 முதல் 31/05/2020 வரை இரண்டு மாதங்களுக்கு உரிய கேட்பு பட்டியல் தயார் செய்து மன்றத்தின் பார்வைக்கும் ஒப்புதலுக்கும் வைக்கப்படுகிறது.

(ந.க.எண். 959/2020/அ1)

2)இந்நகராட்சிக்குச் சொந்தமான குடிநீர் மேல் நிலை நீர்தேக்கத் தொட்டிகளிலிருந்து 21 வார்டு பகுதிகளுக்கும் பொது மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு மாதந்தோறும் குடிநீர் தர பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி அக்டோபர் மாதத்திற்கு குடிநீர் தர பரிசோதனை (Water Sample Test) செய்வதற்கும் அதற்கான கட்டணம் ரூ. 2000/-ஐ தலைமை குடிநீர் பரிசோதனை நிலையம், திருநெல்வேலி அவர்களுக்கு செலுத்த வேண்டியுள்ளது.

மேற்கண்ட செலவினத்தினை இந்நகராட்சி குடிநீர் வடிகால் நிதியில் இருந்து மேற்கொள்ளவும் இனி வரும் காலங்களில் மாதந்தோறும் குடிநீர் தர பரிசோதனை செய்வதற்கான செலவினத்திற்கும் மன்ற அனுமதி வேண்டப்படுகிறது.

குறிப்பு- Single source chemical analysis may be carried out in one sample

(ந.க.எண். /2020/இ1)

**மன்றத் தீர்மானம் எண்.1706**

அங்கீகரிக்கப்பட்டது.

3)இந்நகராட்சிக்குட்பட்ட சாரோடு கதவு எண். 31/4-ன் அருகில் உள்ள ஆழ் குழாய் கிணற்றின் அருகில் Syntax Tank அமைத்து பக்கத்தில் உள்ள பொது மக்களுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. மேற்படி ஆழ்குழாய் கிணற்றில் உள்ள 1 1/2 HP Submersible Motor பழுதடைந்துள்ளதால் குடிநீர் விநியோகம் செய்ய முடியாமல் பொது மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேற்படி பொது மக்கள் புகாரின் படி ஆணையாளர் மற்றும் பொறியாளர் நேரடியாக பார்வையிட்டு புதிதாக 1 1/2 HP Submersible Motor with Panel Board பொருத்த உத்தேச செலவினம் ரூ.51000/- க்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட பணியினை பொது மக்கள் நலன் கருதியும் அவசர அவசியம் கருதி நகராட்சி சட்டம் விதி எண்.15-ன் கீழ் மேற்கொள்ளவும் இந்நகராட்சி பதிவு பெற்ற ஒப்பந்ததாரர் திரு. சி. சந்திரசேகர் அவர்களிடம் ஒப்படைப்பு செய்து பணியினை முடிக்கவும் அதற்கான செலவினத்தினை இந்நகராட்சி குடிநீர் வடிகால் நிதியிலிருந்து செலவினம் செய்யப்பட்டதற்கும் மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்படுகிறது.

(ந.க.எண். 945/2020/இ1)

**மன்றத் தீர்மானம் எண்.1707**

அங்கீகரிக்கப்பட்டது.

4)இந்நகராட்சிக்குட்பட்ட தக்கலை பேருந்து நிலையத்திலுள்ள ஆழ்குழாய் கிணற்றில் இருந்து ராமன் பறம்பு பிரதான சாலை குறுக்குத் தெரு மற்றும் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு பயன்பெறும் பொருட்டு குடிநீர் வசதி செய்யப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. மேற்படி ஆழ்குழாய் கிணற்றில் உள்ள 1.5 HP Submersible Motor பழுதடைந்துள்ளதால் பேருந்து

நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் பொது மக்கள் குடிநீர் விநியோகம் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் கொல்லக்குடி முக்கு பகுதியில் உள்ள துப்புரவு பணியாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் உள்ள 1.5 HP Submersible Motor cable பழுதடைந்துள்ளதாலும் பொது மக்கள் புகாரின் படி அப்பகுதியில் ஆணையாளர் மற்றும் பொறியாளர் நேரடியாக பார்வையிட்டு புதிதாக 1.5 HP Submersible Motor with Panel Board பொருத்தவும் மேலும் Sulomergible Motor cable பழுதடைந்துள்ளதால் அவற்றை புதியதாக மாற்றவும் அதற்கான உத்தேச செலவினம் ரூ. 90000/- க்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட பணியினை பொது மக்கள் நலன் கருதியும் அவசர அவசியம் கருதி நகராட்சி சட்டம் விதி எண்.15-ன் கீழ் மேற்கொள்ளவும் இந்நகராட்சி பதிவு பெற்ற ஒப்பந்ததாரர் திரு. சி. சந்திரசேகர் அவர்களிடம் ஒப்படைப்பு செய்து பணியினை முடிக்கவும் அதற்கான செலவினத்தினை இந்நகராட்சி குடிநீர் வடிகால் நிதியிலிருந்து செலவினம் செய்யப்பட்டதற்கும் மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்படுகிறது.

(ந.க.எண். 946/2020/இ1)

**மன்றத் தீர்மானம் எண்.1708**

அங்கீகரிக்கப்பட்டது.

5) இந்நகராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளில் உள்ள தெருவிளக்குகள் அவ்வப்போது பராமரிப்பு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேற்படி பயன்படுத்தி வந்த தெருவிளக்குகளில் கீழ்க்கண்ட தெருவிளக்கு உதிரிபாகங்கள் பழுதடைந்துள்ளது.

வ.எண்	பழுதடைந்த தெருவிளக்கு உதிரிபாகங்களின் விபரம்	எண்ணிக்கை
1	30w LED Focus	29 Nos
2	100w LED Focus	9 Nos
3	160w LED Focus	5 Nos

மேற்கண்ட விபரப்படி உள்ள தெருவிளக்கு உதிரிபாகங்களை சரி செய்யும் பணிக்கு உத்தேச செலவினம் ரூ.50000/- ஆகும் மேற்கண்ட பழுது பணியினை அவசரம் அவசியம் கருதி மேற்கொள்ள உள்ளூர் மற்றும் வெளியூர் நிறுவனதாரர்கள் மூலம் விலைப்புள்ளி கோரவும் செலவினத்தினை நகராட்சி பொது நிதியில் மேற்கொள்ளவும் மன்ற அனுமதி வேண்டப்படுகிறது.

**அ.கு- மன்றம் அனுமதி வழங்கலாம்.**

(ந.க.எண். /2020/இ1)

**மன்றத் தீர்மானம் எண்.1709**

அங்கீகரிக்கப்பட்டது.

ஆணையாளர்,  
பத்மனாபபுரம் நகராட்சி.